



தகவல்

அழும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 1519/B/20

திரு.P.ரத்தினம்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக  
உதவியாளர் (பொது),  
சேலம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.P.ரத்தினம் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.தமிழரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), சேலம் மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 06.12.2019 தேதியிட்ட மனுவில், மனுதாரரின் துப்பாக்கி உரிமன் எண்.SBBL 5/387/1991-ஐ புதுப்பிக்கக் கோரிய மனு ந.க.எண்.21496/சி4/2016-ன்படி நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படதாக தெரிவிக்கப்பட்டது தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 06.01.2020 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 10.02.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 1வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டு மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல் வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேட்டூர் அணை, நவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.பி.ரத்தினம் என்பவர் தனது SBBL துப்பாக்கி உரிமத்தை 01.01.2017 முதல் 31.12.2019 வரை 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்கக் கோரிய மனு மீது காவல் துணைக்கண்காணிப்பாளர், ஓமலூர் உட்கோட்டம் மற்றும் காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு அவர்கள் விசாரணை செய்ததில் மனுதாரர் மீது காவல் நிலையத்தில் எவ்வித குற்றதடை செய்யப்பட்ட அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மனுதாரருக்கு 69 வயதாகிறது எனவும் இவரது பாதுகாப்பிற்கு துப்பாக்கியை வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை எனவும், இவரைச் சார்ந்தவர்கள் இவருடைய துப்பாக்கியை பயன்படுத்தி வனவிலங்களை வேட்டையாடவும், சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் மேற்படி துப்பாக்கி உரிமத்தை 01.01.2017 முதல் 31.12.2019 வரை புதுப்பித்து வழங்க ஆட்சேபனை தெரிவித்து சிபாரிசு மறுக்கப்படுவதாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொதுத் தகவல் அலுவலர் ந.க.எண்.ஜி1/358/42916/17 கடிதத்தின் வாயிலாக தகவலாக வழங்கியுள்ளார்.

6. வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்)  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 1519B/20**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),  
சேலம் மாவட்டம்.

திரு.ப.ரத்தினம்,  
எண்.2/4-31, காவேரி கிராஸ்,  
நவப்பட்டி அஞ்சல்,  
மேட்டூர் வட்டம்,  
சேலம் மாவட்டம் - 636 452.

Copy to: File  
MP/PA-17.11.20

